

இனியொரு

முன்னணிக் களப்பணியாளர்

நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள்



குழந்தைத் திருமணத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்னணிக் களப் பணியாளர்களுக்கு, வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் கடமைகளையும் பொறுப்புகளையும் அவர்கள் எளிமையாகப் புரிந்து கொண்டு செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedure- SOP). குழந்தைத் திருமணம் நடைபெறுவது குறித்த தகவல் தெரிந்ததும் அதைத் தடுத்து நிறுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் குழந்தைத் திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வளரிளம் பருவத்தினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டவும் வழிகாட்டும் வகையில் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இனியொரு

குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம்!

unicef 
for every child



முன்னணிக் களப்பணியாளர்


நீர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள்

இனியொருவன்

வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாடு
மற்றும் குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு
வரும் திட்டத்துக்கான கருத்துப் பெட்டகம்

unicef 
for every child





முன்னணிக் களப்பணியாளர்
Frontline Workers

நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள்
Standard Operating Procedure- SOP

முதல் பதிப்பு: மார்ச், 2020
First Edition: March, 2020

வெளியீடு :

மாநில கருவூல மையம், சென்னை - 600 020.
State Resource Centre, Chennai - 600 020.
Email: sbtamilnadusrc@gmail.com
044-24914147

வடிவமைப்பு:

THY Designers & Computers
Triplicane, Chennai - 600 005
044-42113807

அறிமுகம்

குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரிகள், காவல் துறையினர், குழந்தைகள் நலக் குழுவினர், முன்னணிக் களப் பணியாளர்கள், பஞ்சாயத்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் குழந்தைத் திருமணத் தடுப்புப் பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறார்கள். குழந்தைத் திருமணத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இவர்கள், தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் எளிமையாகப் புரிந்து கொண்டு செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedure - SOP). குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கவும் தங்களது கடமைகளைச் சரிவர செய்யவும், உதவும் வகையில் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமண முறையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வந்த சமூகமாக, நமது சமூகம் மாற வேண்டும். குழந்தைத் திருமணத் தடுப்பு என்பது நிகழ்விருக்கும் திருமணத்தைத் தடுப்பதற்கான செயல்பாடு மட்டுமல்ல. வளரிளம் பருவத்தினருக்கு உடல்நலம், கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களும் சரிவர கிடைத்தால்தான் அவர்களின் முழுமையான வளர்ச்சி சாத்தியப்படும். இவர்களே, எதிர்காலத்தில் நமது சமூகத்தை மேம்பட்ட சமூகமாக மாற்றுவதற்கான முக்கியக் காரணியாகத் திகழ்வார்கள்.

ஆணைப்போல் பெண்ணுக்கும் இலக்குகள் உண்டு. ஒட்டுமொத்த வளர்ச்சியில் இருவருக்கும் உரிமை உண்டு. இதை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எல்லாவிதமான சேவைகளும் தேவைப்படுகின்றன. சட்டரீதியான நிவாரணம், பாதுகாப்பு, உடல், மனநல சேவைகள், கல்வியைத் தொடர வாய்ப்பு... இப்படி உடனடி நிவாரணத்திற்கும் நீண்டகால வாழ்விற்குமான சேவைகள் தேவைப்படுகின்றன. இந்த நிலையில், வளரிளம் பருவத்தினருக்கான சேவைகள் அளிக்கும் துறையினர் அனைவரும் தனித்தனியே செயல்பட்டு வந்தால் உரிய பலன் கிடைக்காது. அனைத்துத் தரப்பினரும் இணைந்து



செயல்பட்டால்தான் குழந்தைத் தீருமணத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். இதற்கான கூட்டுப் பயணத்தைத் தொடங்குவோம்.

வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாட்டுக்காகவும் குழந்தைத் தீருமணத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் மாநில கருவூல மையம் இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சிக்குத் துணை நிற்கும் தமிழக அரசின் சமூக நலத் துறை மற்றும் யுனிசெஃப் அமைப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.



முன்னணிக் களப்பணியாளர்களுக்கான நீர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள்

(அங்கன்வாடி பணியாளர்கள், கிராம
சுகாதார செவிலியர்கள், ஆஷா
பணியாளர்கள்)



சமூக நலத்துறை, சுகாதாரத் துறைகளின் முன்னணிக் களப்பணியாளர்களுக்கு (AWW, ANM, ASHA) மக்களிடையே போதுமான மதிப்பும் மரியாதையும் உள்ளது. சமுதாயத்தில் விழிப்புணர்வு, கல்வி மற்றும் உடல் நலத்தின் தூதுவர்களாக அவர்கள் கருதப்படுகின்றனர். அவர்களால் குழந்தைத் திருமணப் பழக்கத்தைத் தடுப்பதுடன் மனித உரிமைகளின் பிரச்சினைகளையும் எடுத்துரைக்க முடியும்.

குழந்தைத் திருமணம்

'திருமணம்' என்பது உரிய வயதுடைய ஆண், பெண் இருவருக்கும் இடையே சமூக ரீதியாகவும் சட்டபூர்வமாகவும் மேற்கொள்ளப்படும் ஒர் ஒப்பந்தம்.




பல இடங்களில் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளரின் கட்டாயத்தாலோ, அல்லது ஆண் பெண் இருவரும் மனம் விரும்பியோ இள வயதிலேயே திருமணம் செய்கிறார்கள். 18 வயதிற்கு உட்பட்ட பெண்ணுக்கும் 21 வயதிற்கு உட்பட்ட ஆணுக்கும் நடக்கும் திருமணத்தை, குழந்தைத் திருமணம் என்கிறோம். இது சட்டப்படி குற்றமாகும்.

குழந்தைத் திருமணம் உலக அளவில் பிரச்சினையாக இருந்தாலும், குறிப்பாக, ஆப்பிரிக்காவிலும் தெற்கு ஆசியாவிலும் இது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. சமீப காலங்களில் குழந்தைத் திருமணங்கள் நடப்பது குறைந்து வந்தாலும்கூட, கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், மிகவும் வறுமையில் வாடும் மக்களிடையேயும் இது பரவலாக உள்ளது. குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் கூட, சில சமூகங்களில் இந்த நடைமுறை இன்னமும் இருந்து வருகிறது.

இந்தியாவில் குழந்தைத் திருமணம்

உலகிலேயே வளரிளம் பருவத்தினர் மிக அதிகமுள்ள நாடு இந்தியா. இந்தியாவில் திருமணமாகும் பெண்களின் சராசரி வயது மிகக் குறைவாகவே உள்ளது. மாவட்ட அளவில் வீடுகளில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி (2007- 2008), 20லிருந்து 24 வயதுக்குட்பட்ட சுமார் 43 சதவீத திருமணமான பெண்கள், 18 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்ததாகத் தெரிகிறது.

இந்தியாவிலேயே பீகாரின் வடகிழக்குப் பகுதியில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் (68 சதவீதம்) நடைபெறுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் குழந்தைத்



திருமணங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு (9 சதவீதம்). கிழக்கு, மேற்கு மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிகப்பட்சமான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் திருமணமாகியுள்ள 20 - 24 வயதுக் குட்பட்ட 16.3% சதவீதப் பெண்கள் 18 வயதுக்கு முன்பாக குழந்தைத் திருமணம் செய்தவர்களாக உள்ளனர்.

குழந்தைத் திருமணம் பெண்களுக்கும்

பெண் குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைப்பதால் அவர்கள் மிகக்குறைந்த வயதிலேயே கர்ப்பம் அடைகிறார்கள். அவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படுகிறது. கல்வி பெறுவதற்கான வாய்ப்பு நின்று போகிறது. அத்துடன், பொருளாதார ரீதியாக ஆற்றல் மிக்கவர்களாக இருப்பதும் குறைந்து போகிறது. அத்துடன், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதால், அவர்கள் எந்தவிதமான அதிகாரமும் இல்லாத நிலையில் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

பெண் குழந்தைகளைத் தொடர்ந்து படிக்க வைத்தல், அவர்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், பிறப்பு மற்றும் திருமணப் பதிவேடுகளை முறைப்படுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் கூட, குழந்தைத் திருமணத்தை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை.

குழந்தைத் திருமணத் தடுப்பு நடவடிக்கைகள்

குழந்தைத் திருமணம் என்பதை ஒரு பிரச்சினையாக அங்கீகரித்து, இந்திய அரசால் 1929-இல் சாரதா குழந்தைத்



திருமணத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது பெண்களுக்கான திருமண வயது வரம்பு 15 எனவும் ஆண்களுக்கு 18 எனவும் வரையறுக்கப்பட்டிருந்தது. 1978 மற்றும் 2006இல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்திற்கு பிறகு, திருமணம் செய்ய பெண்ணுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும் என்றும், ஆணுக்கு 21 வயது முடிந்திருக்க வேண்டும் என்றும் திருமண வயது வரம்பு உயர்த்தப்பட்டது.

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்ய அவர்களுக்கான சமத்துவமான நியாயமான உலகை பெற்றுத்தர இந்திய அரசு குழந்தைகளுக்கான தேசியக் கொள்கையை 2013இல் வடிவமைத்துள்ளது. குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை நான்கு முக்கிய கருத்துகளை வலியுறுத்தி இருக்கிறது.

1. உயிர் வாழ்தல்.
2. உடல் நலம்.
3. ஊட்டச்சத்துக் கல்வி முன்னேற்றம்.
4. பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு .

குழந்தைத் திருமண முறையை முடிவுக்கு கொண்டுவருதற்கான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சில் முக்கியத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

நமது நாட்டில் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டாலும், சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவது என்பது இன்றும் கூட சவாலாகவே உள்ளது.



நீர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedure - SOP)

குழந்தைத் திருமணத்தடுப்பு சம்பந்தமான சட்ட ரீதியான நடவடிக்கைகள் சிறப்பாக அமல்படுத்தப்பட, அனைத்து துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது. சட்டத்தையும், அமல்படுத்த வேண்டிய உடனடி வழிமுறைகளையும் விளக்கும் வழி காட்டியாக இருப்பவைதான் 'SOP' என்றழைக்கப்படும் இந்த நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகள்.

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்க்கையை மீட்டுத் தருவது சமூகத்தில் உள்ள அனைத்து பெரியவர்களின்கடமை. குழந்தைத்திருமணங்களைப் பற்றி மற்ற எவரையும் விட உடனடியாக அறியக்கூடிய முக்கியமான நபர்கள், கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடிப் பணியாளர்கள் போன்ற வெவ்வேறு துறைகளைச்சார்ந்த முன்னணி களப் பணியாளர்கள் ஆகியோர் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையில் இவர்களே மக்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். எனவே, அவர்கள் வேலை செய்யும் ஊரில் குழந்தைத் திருமணம் பற்றிய தகவல் அறிந்தவுடனே அல்லது சந்தேகம் ஏற்பட்ட உடனே அத்தகைய திருமணங்களைத் தடுக்க இவர்களது துரித நடவடிக்கை இன்றியமையாதது.

உடனடி செயல்பாடு:

குழந்தைத் திருமணத்தைப் பற்றி அறிந்ததும் உடனடியாக முன்னணி களப்பணியாளர்கள் செய்ய வேண்டியவை:

- மிக அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது நீதித்துறை நீதிபதியிடம் தகவல் அளிக்கவேண்டும். காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும்.

- காவல் நிலையத்தில் தகவலை ஏற்று முதல் தகவல் அறிக்கையை(FIR) ஏற்கமறுத்தால், அல்லது அருகாமையில் காவல் நிலையங்கள் இல்லை என்றால் நீதித்துறை நீதிபதியிடம் தகவல் அளிக்க வேண்டும்.
- தமிழ் நாட்டில் குழந்தைத் திருமண தடுப்பு அதிகாரியாக (Child Marriage Prohibition Officer - CMPO), மாவட்ட சமூக நல அலுவலர் (District Social Welfare Officer) நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ மற்றும் சட்ட ரீதியான உதவி உள்பட எல்லா விதமான உதவி மற்றும் ஆதரவு அளிக்கவும் குழந்தைத் திருமண தடுப்பு அதிகாரிக்கு அதிகாரம் உண்டு (Prohibition of Child Marriage Act, 2006 section 16 (3)) மேலும், மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடை பெறாமல் தடுக்கவும் அதற்குரிய அமைப்புகளை இயக்கி குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துமாறு மாநில அரசிடம் விண்ணப்பிக்கவும் குழந்தைத் திருமண தடுப்பு அதிகாரியால் இயலும். அவருடன் இணைந்து முன்னணிக் களப்பணியாளர்கள் குழந்தைத் திருமணத் தடுப்பு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

குழலுக்கு ஏற்ப கீழ்க்காணும் நபர்களைத் தொடர்பு கொள்ளலாம்

- * குழந்தைகளுக்குக்கான உதவி எண்: 1098 (Child Help Line)
- * வட்டார அளவிலான சமூக நலத் துறை அதிகாரிகள்
- * குழந்தை நலக் குழு
- * காவல் துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police - SP)
- * மாவட்ட ஆட்சியர்
- பாதிக்கப்பட்ட குழந்தையை அல்லது குழந்தைகளைக்

காவல் நிலையத்தில் தங்க வைக்கக் கூடாது.

- பாதிக்கப்பட்ட குழந்தையை உடனடியாக அல்லது 24 மணிநேரத்திற்குள் 2000 ஆம் ஆண்டு இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் கீழ் குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை குழந்தையை 2015 ஆம் ஆண்டு இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் கீழ் (Juvenile Justice Act) பதிவு செய்யப்பட்ட மாநில அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில் அந்தக் குழந்தையைப் பாதுகாப்பாக இருக்கச் செய்ய வேண்டும்.
- குழந்தைத் திருமணம் நடப்பது குறித்துத் தகவல் தெரிய வந்தால் இரு சாரார் வீடுகளுக்கும் நேரில் சென்று, குழந்தைத் திருமணங்கள் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை அவர்களின் பெற்றோருக்குச் சொல்லி புரியவைக்க வேண்டும் இது போன்ற, திருமணத்தை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகள், குழந்தைத்திருமணத்தடுப்பு அலுவலரின் பணிக்கு துணை செய்வதாக அமையும்.
- குழந்தைகளிடம் பேசி அவர்களுக்கு குழந்தைத் திருமணத்தைப் பற்றியும் அதன் விளைவுகளையும் புரியவைத்து, அது குறித்த சட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அத்திருமணத்தை மறுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை உறுதியாக எடுத்துரைக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவி, மன நல ஆலோசனை, மறுவாழ்வு, ஆதரவு போன்ற எல்லா விதமான உதவிகளையும் ஆதரவையும் அளிக்க வேண்டும். தேவைப்பட்ட முதலுதவி செய்தபின், பள்ளி, குழந்தை நலக் குழு மற்றும் அரசுசாரா அமைப்புகளின் உதவியை நாடலாம்.



- பாதிக்கப்பட்ட குழந்தையைத் தேவையற்ற அல்லது உடனடி தேவைக்கு அதிகமான மருத்துவப் பரிசோதனைகள் அல்லது மகளிர் நல மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஆளாக்கக் கூடாது.
- வாக்குமூலம் பதிவுசெய்யப்படும்போது அல்லது விசாரணையின்போது தேவைப்பட்டால் அங்கே இருந்து அக்குழந்தைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
- அக்குழந்தையை மீண்டும் மீண்டும் தன் வாக்குமூலத்தை வெவ்வேறு அதிகாரிகளிடம் கூறச்செய்து மேலும் அவர்களது மன நலத்தை பாதிக்கும்படி செய்யக்கூடாது என்பது மிக முக்கியம்.
- முழுமையாக அக்குழந்தையின் தேவைகளையும் வீட்டு சூழ்நிலையையும் மதிப்பிட்டு குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரிக்கு உதவ வேண்டும். (Home Study and Needs Assessment).
- இந்நிகழ்வுக்குப்பின் பெற்றோரால் குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை வரும் எனில், குழந்தையின் நீண்ட கால மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு குறித்து திட்டமிட குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரிக்கு உதவி செய்ய வேண்டும்.
- குழந்தைத்திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் மன நல ஆதரவு அளிக்க வேண்டும்.
- உங்களுடைய மையத்தில் வளரிளம் பருவத்தினர் வருகை குறைந்தால் அந்த இல்லங்களுக்குச் சென்று உண்மை நிலைமையை அறிய முயற்சி செய்ய வேண்டும். குழந்தைத் திருமணம் தொடர்பான சட்டங்கள், தீய விளைவுகள் பற்றி பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
- பெண் குழந்தைகள் கல்வி தொடர்பாக, அரசாங்கத்தால்



ஏற்படுத்தப்பட்டுள்ள வெவ்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை பெற்றோர்களுக்கு விளக்கி, பெண்களின் திருமணத்தை உரிய வயதிற்குத் தள்ளிப் போடச் செய்ய வேண்டும்.

தொடர் செயல்பாடுகள்:

- சமுதாயத்தில் குழந்தைத் திருமண பழக்கத்தின் கேடுகளைப் பற்றி எடுத்துக் கூறுவதற்குக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- கிராம சபைக் கூட்டங்கள், தன்னார்வலர்கள் கூட்டங்கள், சமுதாயக் கூட்டங்கள், கிராம சுகாதாரம் மற்றும் தூய்மை வளர்ச்சி தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் பண்டிகை நாட்களின் சந்தர்ப்பங்களின் போது குழந்தைத் திருமணத்தின் விளைவுகளை மனித உரிமை மீறல் என்ற கோணத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். இதனால், உண்டாகும் தீய விளைவுகளைப் பற்றி விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும்.
- குழந்தைத் திருமணம் மற்றும் வரதட்சணை பற்றிய உரையாடலை சமுதாயத்தில் நேரடியாக ஆரம்பிக்க முடியாது. களப் பணியாளர் என்ற முறையில், கிராம சுகாதார தூய்மைக் குழு மூலம் கிராமத்துப் பெண்கள், முதியவர்கள், தலைவர்களை எளிதாக அணுக முடியும். அவர்களிடம் இளம் கருவுற்ற பெண்களின் சுகாதார ஆரோக்கியப் பிரச்சினைகள், இரத்த சோகை அல்லது இரத்தக் குறைவு போன்ற பிரச்சினைகளைப் பற்றி பேசிக் கொண்டே, குழந்தைத் திருமண பிரச்சினைகள் பற்றிய உரையாடலை ஆரம்பிக்கலாம்.
- சமூக உறுப்பினர்கள் மற்றும் சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட உறுப்பினர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள்,





தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், காவல் துறையினர், பள்ளி ஆசிரியர்கள் முதலியோர் அடங்கிய ஒரு குழுவை அமையுங்கள். இந்தக் குழுக்கள் மூலம் குடும்பத்திற்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். குழந்தைத் திருமண ஏற்பாடு நடந்தால் நடவடிக்கைகள் எடுக்கவும் இந்தக் குழு உதவலாம்.

- சுகாதாரத் துறைப் பணியாளர்கள், வளரிளம் பருவத்தினரிடையே பாலினப் பாகுபாடுகள் மற்றும் வாழ்க்கைத் திறன்களைப் பற்றிய கருத்துக்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகளைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். எந்தவித வன்முறையையும் சகித்துக் கொள்ளக்கூடாது என்றும் வன்முறைக்கு எதிராக பேசும் உரிமைகள் உண்டு என்றும் அவர்களுக்குள் துணியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.
- அவர்கள் தங்களுக்குள் இருக்கும் கனவுகளை நனவாக்கி முன்னேறுவதற்கு திடமான விருப்பத் திறனை உண்டாக்க முடியும். வளரிளம் பருவத்தினர் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக செயல்படுவதற்கான திறன்மிக்க கல்வியைத் தர முடியும்.
- குழந்தைப் பராமரிப்புக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு, சமூக நீதிக் குழு போன்ற மற்ற உள்ளூர் குழுக்களில் உறுப்பினராகலாம்.
- தொடர்புள்ள அரசாங்கத் துறைகளின் திட்டங்களையும், நலப்பணிகளையும் விளக்க வேண்டும். முதல் அமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், வளரிளம் பெண்களுக்கான தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டம், சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், தேசிய வளரிளம் பருவத்தினருக்கான சுகாதார செயல் திட்டங்கள்





போன்றவற்றை மக்களை அணுகி விளக்க வேண்டும். இவ்வாறு செய்தால் குடும்பங்களுக்கு வெவ்வேறு அரசாங்க செயல்முறைகள் மற்றும் திட்டங்களின் பயன் கிடைப்பதற்கு உதவ முடியும். கிராம மக்களின் மதிப்பைப் பெறுவதன் மூலம் குழந்தைத் திருமண தடுப்பு பற்றி பேசுவதற்கான வாய்ப்பைப் பெற முடியும்

கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நாள் நிகழ்ச்சிகள்: (Village Health Sanitation and Nutrition Day - VHSND)

தேசிய வளரிளம் பருவத்தினருக்கான சுகாதார மையத்தில் நிகழ்ச்சிகள் மாநிலத்தின் உயர்முன் மாதிரி மாவட்டங்களில் (HPD) தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார மையங்களில், கல்லூரிகளில், வளரிளம் பருவத்திற்கான கிளினிக்குகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 10 வயது முதல் 19 வயதுவரை உள்ள வளரிளம் பருவத்தினருக்கு இளவயதுத் திருமணம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் போன்றவை பற்றி தெளிவுபடுத்துவதோடு, அவர்கள் பள்ளிகளிலோ, அக்கம் பக்கத்திலோ யாருக்கேனும் குழந்தைத் திருமணம் (பெண் என்றால் 18 வயது முடிந்திருக்க வேண்டும்; ஆண் என்றால் 21 வயது முடிந்திருக்க வேண்டும்) நடத்தப்படுவதாக தெரிந்தால் உடனே தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்.

வளரிளம் பருவத்தினருக்கு, முன்மாதிரிக் கல்வியாளர்களைத் (Peer Educator) தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் குழந்தைத் திருமணம் தொடர்பான செய்திகளைக் கொண்டு செல்லலாம்.

நுழைக்கையும், சையல்பாடு :

- குடும்பத்தில் குழந்தைத் திருமணங்கள் நடக்காது என்று ஊரில் உள்ளவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.



- ஊரில் குழந்தைத் திருமணம் நடந்தால், அதைத் தடுத்து நிறுத்த முயல்வதோடு எக்காரணம் கொண்டும் அத்திருமணத்திற்குச் செல்லாமல் இருக்க வேண்டும்.
- குழந்தைத் திருமணத் தடுப்புக்காக மாவட்டத்தில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இணைப்பு:

குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அங்கன்வாடி / சுகாதாரத்துறை பணியாளர் செயல் அட்டவணை :

வ. எண்	தேதி	முகவரி	வயது	உரையாடல் விவரங்கள்: (பெற்றோர், பள்ளிநிர்வாகக் குழு, மற்றும் மற்ற சமூக பிரதிநிதிகளுடன் உரையாடல் விவரங்கள்)	எடுக்கப்பட்ட நடவடிக்கை	இப் போதைய நிலை

குழந்தைத் திருமண தடுப்பு குறித்து அங்கன்வாடி / சுகாதாரத் துறை பணியாளரின் சமூக செயல் அட்டவணை :

வ. எண்	தேதி	நடவடிக்கை விவரம்	சுகாதார/ அங்கன் வாடி மையங்களின் பங்கு	பங்கேற்ற குழந்தைகளின் எண்ணிக்கை	இதர குறிப்புகள்